



ஓயிதி பரி஁ரண ப்ரிபந்தி ஸ்ரெஃஸ்தி டெபார்த்மென்துவ  
காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்  
Land Use Policy Planning Department

**2017**



கார்டீச ஸா஁த லார்தால  
செயற்திறன்அறிக்கை  
**Performance Report**

## உள்ளடக்கம்

01. அறிமுகம்.....	29
1.1 நோக்கு.....	29
1.2 குறிக்கோள.....	30
1.3 நோக்கங்கள்.....	30
1.4 பணிகள்.....	30-31
02. நிறுவனக் கட்டமைப்பு.....	32
03 மனிதவள முகாமைத்துவம்.....	33
3.1 பணியாட்தொகுதி கட்டமைப்பு.....	33
3.2 இடமாற்றங்கள் தொடர்பான விடயங்கள்.....	34
3.3 தாபன நடவடிக்கைகள்.....	35
3.4 மனிதவள அபிவிருத்தி.....	36-38
04 நிதி முகாமைத்துவம்.....	39
4.1 செலவு மதிப்பீடு -2017.....	39
4.2 அரசாங்க உத்தியோகத்தர்களின் முற்பணம் பி கணக்கு.....	39
4.3 வருமானக் கணக்கு.....	39
4.4 பௌதீக வளங்கள் முகாமைத்துவம்-2017.....	40-41
4.5 களஞ்சியங்கள் சரிபார்த்தல்.....	41
4.6 கணக்காய்வு.....	41
05. அபிவிருத்தி நடவடிக்கைகள்.....	42
5.1 பிரதேச காணிப் பயன்பட்டுத் திட்டங்களிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல்.....	42-43
5.2 மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழு கூட்டம் நடத்துதல்.....	43-45
5.3 பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழு கூட்டம் நடத்துதல்.....	46-47
5.4 தேசிய காணிப் பயன்பாடுபற்றிய ஆய்வு.....	48
5.5 கிராமிய காணிப் பயன்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தல் .....	48-49
5.6 பாடசாலைப் பிள்ளைகளுக்கும், சமூகத்திற்கும் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் .....	50-51
5.7 வேறு திட்டங்கள் .....	51-56
5.8 மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் பற்றிய சுருக்கம் .....	57

## காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்

### 01. அறிமுகம்

“காணி உபயோகக்கொள்கைத் திட்டமிடற் பிரிவு” காணி மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் ஒருபிரிவாக, இந்நாட்டிற்கு விஞ்ஞான ரீதியிலான காணிப் பயன்பாட்டுத் திட்டமிடலை அறிமுகப்படுத்தும் நோக்கில் 1983ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. நாட்டின் தேவையினை கருத்திற்கொண்டும், பிரிவின் செயற்பாடுகள் விரிவாக்கப்பட்டதனாலும் அதனைத் தொடர்ந்து பிரிவின் பொறுப்புக்கள் அதிகரித்ததனாலும் 2010ம் ஆண்டில் திணைக்களமாக தரமுயர்த்தப்பட்டது.

காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் (கா.ப.கொ.தி.தி) தலைமையகம் நாரஹென்பிட்டியில் அமைந்துள்ளது. இதன்கீழ் 25 மாவட்ட அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்த அலுவலகங்கள் மாவட்ட செயலாளர் அலுவலக வளவிற்குள் (கேகாலை மற்றும் காலி தவிர) அமைந்துள்ளன. சகல பணியாட்தொகுதி விபரங்கள் அட்டவணை 3.1இன் கீழ்காட்டப்பட்டுள்ளது)

காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் நடவடிக்கைகள் தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்கமைய ஒவ்வொரு மாவட்டத்திலும் இணைக்கப்பட்டிருக்கும் உதவிப் பணிப்பாளர் (மாவட்ட காணிப் பயன்பாடு) இன் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுவதோடு, மேலும் இந்நடவடிக்கைகள் மாவட்டத்தில் மற்றும் பிரதேச செயலகங்களிலுள்ள காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர்கள் அல்லது அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் நடைமுறைப் படுத்தப்படுகிறது. தேசிய மட்டத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து இயக்குவது பணிப்பாளர் நாயகம் ஆவார். மேலும் தலைமை அலுவலகத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் வெவ்வேறு விடயங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர்கள் மற்றும் உதவிப் பணிப்பாளர்கள் (காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல், பயிராக்கவியல், விவசாயப் பொருளியல், சமூகவியல் மற்றும் தகவல் தொடர்பு முறைமை) ஆகியோரின் ஆதரவு பெற்றுக் கொள்ளப்படும்.

இந்த திணைக்களத்தின் செயற்பாடுகள் பிரதானமாக 2007ம் ஆண்டு மந்திரிசபையால் அனுமதிக்கப்பட்ட தேசிய காணிப் பயன்பாட்டுக் கொள்கை, 2010ம் ஆண்டின் விசேட வர்த்தமானி அறிவித்தல் இல.1654/21ல் திணைக்களமாக தரமுயர்த்தப்பட்டபோது குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் அபிவிருத்தி முன்னுரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது.

### 1.1 காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் நோக்கு

“இலங்கையின் நிலவளங்களை மிகச்சிறப்பாகவும்; வளங்குன்றாத நிலையிலும் பயன்படுத்தல்” .

### 1.2 காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் குறிக்கோள்

நிலவளத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்தலை நிறைவேற்றுவதற்காகவும் எமது பங்களர்களையும் நிலப் பாவனையாளர்களையும் திருப்திப்படுத்துவதற்காகவும் சாமர்த்தியமும் பொறுப்புணர்வுமுள்ள பணியாளர்களால் கொள்கைகளை வகுத்தல், திட்டங்களை உருவாக்குதலுடன் நில வளங்குன்றாத நிலையினையும் சூழற் சமநிலையையும் பேணுதலுமாகும்.

### 1.3 காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் பிரதான நோக்கங்கள்;

காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் 5 பிரதான நோக்கங்கள் 2010ம் ஆண்டின் விசேட வர்த்தமானி அறிவித்தல் இல.1654/21 மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. இலங்கைக்கான தேசிய காணி உபயோகக் கொள்கைகளை அமுல்படுத்தத் தேவையான சட்டப் பின்னணியை உருவாக்கல்.
2. இலங்கைக்கான தேசிய காணிப் பயன்பாட்டுத் திட்டம் தயாரித்தல்.
3. மட்டுப்படுத்தப்பட்ட வளமான நிலவளத்தை, மனித மேம்பாட்டிற்காக, சுற்றாடல் சமநிலையை பேணும் வகையில் பயன்படுத்தக் கூடியவாறு பொருத்தமான தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்கல்.
4. நிலத்தை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களின் போது நிலவளத்தின் பாதுகாப்பும் நீடித்து நிலைத்திருக்கும் தன்மையும் உறுதிப்படுத்துமாறு நடவடிக்கை மேற்கொள்வதற்கு உரிய சிபாரிசுகளையும் பணிப்புரைகளையும் வழங்கல்.
5. விஞ்ஞான ரீதியிலான காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் தொடர்பில் அறிவு, ஆற்றல், பயிற்சி என்பன விஸ்தரிக்கப்படுவதற்காக நிகழ்ச்சித் திட்டங்களை அறிமுகம் செய்தல்.

### 1.4 காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் பணிகள்

இத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் எல்லா காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் செயற்பாடுகளையும் இரண்டு பிரதான பிரிவுகளாக பிரிக்கலாம்.

(அ) முக்கியமான செயற்பாடுகளாக மாவட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் செயற்பாடுகள்.

(ஆ) மேலதிகமான செயற்பாடுகளாக கருதப்படுவது சிறியளவில் மேற்கொள்ளப்படும் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் செயற்பாடுகள்.

இவற்றின் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

#### (அ) பேரளவு மட்டத்தில் (Macro level) காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் செயற்பாடுகள்

இம்மட்டத்தில் மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கு காணிப் பயன்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படும். எல்லா மாவட்டங்களிலும் பிரதேச செயலாளர் பிரிவுகளிற்கு காணிப் பயன்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்னுரிமை வழங்கப் பட்டுள்ளதுடன் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளை அமுலாக்கும் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள மாவட்டங்களுக்கு மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டது.

#### (ஆ) நுண்மட்டத்தில் (Micro level) காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் செயற்பாடுகள்


இம்மட்டத்தில் பிரதான செயற்பாடுகளாக தெரிவு செய்யப்பட்ட கிராமத்திற்கு காணிப் பயன்பாட்டுத் திட்டங்கள்; தயாரித்தல் மற்றும் அமுலாக்கல், தரமிழக்கப்பட்ட விவசாய நிலங்களை புனரமைப்பதற்கான திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் அமுலாக்கல், அரச அலுவலகம் மற்றும் அரச பாடசாலை வளாகத்தில் திறமையான காணிப் பயன்பாடு பற்றிய மாதிரி செய்துகாட்டல், அரச நிறுவனங்களின் வேண்டுகோளிற்கிணங்க பயன்படுத்தப்படாத காணிகளில் காணிப் பொருத்தப்பாடு பற்றிய கற்கைகளை மேற்கொண்டு அறிக்கைகளை வழங்குதல் ஆகியன இடம்பெறுகின்றன.

மேலுள்ள காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் செயற்பாடுகளிற்கு பின்வரும் செயற்பாடுகள் ஆதரவளிக்கும்.

1. வெவ்வேறு மட்டத்திலான காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் நடவடிக்கைகளுக்காக காணிப் பயன்பாட்டுத் தகவல் முறைமையை பராமரித்தல்.
2. மாவட்ட மட்டத்திலான காணிப் பயன்பாட்டு வரைபடங்களை இற்றைப்படுத்தல்.
3. காணிகளை மிகச்சிறப்பாக பயன்படுத்துவதுபற்றி அரச உத்தியோகத்தர்கள், விவசாயிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல்.
4. காணிப் பயன்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குறைப்பதற்காக காணிப் பயன்பாட்டு திட்டமிடற் குழுக் கூட்டங்களை மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் நடாத்துதல்.

# காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்- நிறுவனக் கட்டமைப்பு

02



■ - தற்போது வைத்திருப்பது தனிப்பட்டவர்

### 3. மனித வள முகாமைத்துவம்

#### 3.1 பணியாட் தொகுதி கட்டமைப்பு

தொ. இல.	அனுமதிக்கப்பட்ட பணியாட் தொகுதி	பதவிகளின் எண்ணிக்கை	முந்திய வருடத்தில் எண்ணிக்கை	வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் -2017					நடப்பு வருடத்தில் எண்ணிக்கை
				ஓய்வு பெற்ற	இடமாற்றம் சென்ற	வந்த	ஆட்சேர்ப்பு	பதவி உயர்வு	
01	பணிப்பாளர் நாயகம்	01	01	-	-	-	-	-	01
02	பணிப்பாளர் (நிருவாகம்)	01	-	-	-	01	-	-	01
03	பணிப்பாளர் (திணைக்களம்)	01	-	-	-	-	-	-	-
04	பிரதான கணக்காளர்	01	01	-	-	-	-	-	01
05	உள்ளகக் கணக்காய்வாளர்	01	-	-	-	-	-	-	-
06	உதவிப் பணிப்பாளர்/ பிரதிப் பணிப்பாளர் (இ.நி.சே)	04	02	-	-	-	-	-	02
07	உதவிப் பணிப்பாளர்/ பிரதிப் பணிப்பாளர் (தகவல் முறைமை)	01	01	-	-	-	-	-	01
08	உதவிப் பணிப்பாளர்/ பிரதிப் பணிப்பாளர் (சமூகவியல்)	01	01	-	-	-	-	-	01
09	உதவிப் பணிப்பாளர்/ பிரதிப் பணிப்பாளர் (பயிராக்கவியல்)	01	01	-	-	-	-	-	01
10	உதவிப் பணிப்பாளர்/ பிரதிப் பணிப்பாளர் (விவசாயப் பொருளியல்)	01	01	-	-	-	-	-	01
11	உதவிப் பணிப்பாளர்/ பிரதிப் பணிப்பாளர் (மாவட்ட காணிப் பயன்பாடு)	25	23	-	-	-	-	-	23
12	கணினி முறைமைப் பகுப்பாளர்/ நிரலாக்குனர்	01	01	-	-	-	-	-	01
13	கணக்காளர்	01	01	-	-	-	-	-	01
14	அரசு முகாமைத்துவ உதவியாளர் (அதிகிறப்பு வகுப்பு)	01	-	-	-	-	-	-	-
15	காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர்	294	281	-	-	-	-	-	281
16	அபிவிருத்தி உத்தியோகத்தர்	200	193	-	05*	01	06	-	195
17	வரவு செலவுத் திட்ட உதவியாளர்	01	-	-	-	-	-	-	-
18	தகவல் தொடர்பு தொழில் நுட்ப உதவியாளர்	02	02	-	-	-	-	-	02
19	அரசு முகாமைத்துவ உதவியாளர்	50	27	01	05#	-	06	-	27
20	முகாமைத்துவ உதவியாளர் (தொழில் நுட்பம் சாராத)	11	11	-	-	-	-	-	11
21	சாரதி	34	28	-	02	03	-	-	29
22	வரைபடவினைஞர்	25	18	-	-	-	-	-	18
23	அலுவலக உதவியாளர்	37	36	02	-	-	-	02**	32
24	பங்களா பொறுப்பாளர்	01	-	-	-	-	-	-	-
	<b>மொத்தம்</b>	<b>696</b>	<b>629</b>	<b>03</b>	<b>12</b>	<b>05</b>	<b>12</b>	<b>02</b>	<b>629</b>

\* விலகிச் சென்றமை 02 மற்றும் இடமாற்றம் 03 அடங்கலாக

\*\* அ.மு.உ. சேவைக்கு பதவி உயர்வுகள் உள்ளன.

# பொது நிர்வாக அமைச்சின் மூலம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு இத்திணைக்களத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனர்

### 3.2 இடமாற்றம்

இல.	பெயர் மற்றும் பதவி	இடமாற்றம் பெற்றுச் சென்ற		இடமாற்றம் பெற்று வந்த		
		திகதி	இடமாற்றலாகி சென்ற இடம்	பின்வருநர் பெயர்	திகதி	இடமாற்ற பெற்ற இடம் திகதி
01	திருமதி.டபி.எஸ்.தமயந்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்	2017.10.09	பிரதேசசெயலகம் - ஹோமாகம்	-	-	-
02	திருமதி. ஜீ.ரி.டி. குமாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்	2017.07.13	பிரதேசசெயலகம் - மாவனல்ல	-	-	-
03	திருமதி. எம்.சஞ்சீவனி அபிவிருத்தி உத்தியோகத்தர்	-	-	-	2017.03.08	பிரதேச செயலகம் - பலபிட்டிய
04	திருமதி. ஏ.கே. புஷ்பாரஞ்சனி அரச முகாமைத்துவ உதவியாளர்	2017.05.17	வருமானவரி திணைக்களம்	-	-	-
05	திருமதி. எம்.ஜி.டி.எம். டி. மட்டிம்பொதகெதர அரச முகாமைத்துவ உதவியாளர்	2017.08.21	பிரதேச செயலகம் - கலேவல	-	-	-
06	செல்வி.என்.சீ.யு.லியனகே அரச முகாமைத்துவ உதவியாளர்	2017.01.30	காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு	-	-	-
07	திரு.ஜே.சுனில் சாரதி	2017.07.13	வன சீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்	திரு.எச்.எ. எஸ்.குமார	2017.07.10	விவசாயத் திணைக்களம்
08	திரு.டபி.எம்.எஸ்.பி.விரதூரிய சாரதி	-	-	-	2017.07.10	விவசாயத் திணைக்களம்
09	திரு.பி.சி.பெரேரா சாரதி	2017.04.03	நிதி அமைச்சு	-	-	-
10	திரு.பி.எச்.ஜே.பீரிஸ் சாரதி	-	-	-	2017.08.03	திறன் அபிவிருத்தி மற்றும் தொழில்சா பயிற்சி அமைச்சு-
11	திரு.டி.விமலன் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர்	2017.05.31	உதவிப் பணிப்பாளர் நியமனம் பெற்றுக் கொண்டதனால் திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்			
12	திரு.டி.சந்திரபால அபிவிருத்தி உத்தியோகத்தர்	2017.07.12	ஆசிரிய சேவையில் நியமனம் பெற்றுக் கொண்டதனால் இத் திணைக்களத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.			
13	செல்வி.எம்.எச்.டபி.பிரியதர்சனி அரச முகாமைத்துவ உதவியாளர்	2017.09.06				
14	செல்வி.கே.ஜே.கே.சதுரி அரச முகாமைத்துவ உதவியாளர்	2017.03.20				



## 3.3 தூபன நடவடிக்கைகள்

தொடர்இல	விபரங்கள்	கடந்தவருடம் (2016)			நடப்பு வருடம் (2017)		
		பெறப்பட்ட எண்ணிக்கை	அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை	மிகுதி	பெறப்பட்ட எண்ணிக்கை	அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை	மிகுதி
01	ஆட்சேர்ப்பு	11	-	-	-	-	-
02	நடத்தப்பட்ட பரீட்சைகள்	09	-	-	-	-	-
03	நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைகள்	02	-	-	01	01	-
04	பதவி நிரந்தர-மாக்கப்பட்டவை	02	-	-	05	05	-
05	பதவி உயர்வுகள்	126	-	-	08	08	-
06	வேதனவேற்றம் செலுத்தியவை	முழுவதும்	முழுவதும்	-	முழுவதும்	முழுவதும்	-
07	சேவைநீடிப்பு	-	-	-	-	-	-
08	ஆட்சேர்ப்பு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டவை	05	-	-	-	-	-
09	பதவி வெறிதாக்கல்	01	-	-	01	-	-
10	தடையுத்தரவு	-	-	-	-	-	-
11	மீளச்சேர்த்தல்	-	-	-	-	-	-
12	ஒழுக்காற்று விசாரணைகள்	-	-	-	01	01	-
13	வெளிநாடு செல்லலீவு அனுமதித்தல்	03	-	-	07	07	-
14	வெளிநாட்டு புலமைப்பரிசில்	-	-	-	-	-	-
15	மந்திரிசபை குறிப்பு	-	-	-	-	-	-
16	கையெழுத்திட்ட பிணைகள்	-	-	-	-	-	-
17	விடுதலையான பிணைகள்	-	-	-	-	-	-
18	அனுமதிக்கப்பட்ட கடன்	127	127	-	-	-	-
19	சொத்து	05	05	-	05	05	-
20	வாகனங்கள்	-	-	-	-	-	-
21	ஏனையவை (இடர்)	122	122	-	-	-	-
22	விடுவிக்கப்பட்டது	07	07	-	06	06	-

### 3.4. மனித வள அபிவிருத்தி

#### வெளிநாட்டுப் பயிற்சி -2017ம் வருடம்

தொடர் இல-	பயிற்சிநெறி	பெயர்	பதவி	நாடு	காலம்
01	தகவல் முறைமை முகாமைத்துவம் மற்றும் இணைய நிரலாக்கம் மற்றும் மேம்பட்ட தொடர்பு தொழில் நுட்பம்	திருமதி. டி.எல்.ஏ.ஹிரந்தி	காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர்	இந்தியா	02 மாதங்கள்
02	திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (கொழும்பு- திருகோணமலை பொருளாதார அபிவிருத்தி வலையம்)	திரு.பி.ஏ.ஜயனந்த	பிரதிப் பணிப்பாளர் (காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல்)	கொரியா	05 நாட்கள்
03	கிராமப்புற அபிவிருத்திக்கான புவியியல் தரவு பயன்படுத்தல்	திருமதி. சந்திமா நிலந்தி	காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர்	இந்தியா	02 மாதங்கள்
04	ஜி.ஐ.எஸ் மற்றும் தொலைதூர உணர்தல்	திரு.ப.பாலமுரளிதரன்	காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர்	இந்தியா	07 வாரங்கள்

#### உள்நாட்டுப்பயிற்சி

தொடர் இல-	பயிற்சி நெறி	த்தியோகத்தர் கள் எண்ணிக்கை	பதவி	நிறுவனம்	காலம்
01	பட்டப்பின் படிப்பு	09	பிரதிப் பணிப்பாளர் (சமூகவியல்) காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர்கள்	காணிப் பலகலைக்கழகம்	1 வருடம்
02	புவியியல் தரவு அடிப்படை தயாரித்தல்	25	காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள்	காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்	01 நாள்
03	அறிவு முகாமைத்துவம்	05	காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்	தேசிய உற்பத்தித்திறன் செயலகம்	01 நாள்
04	கணிணி மயப்படுத்திய அரச சம்பளப் பட்டியல் அமைப்பு	01	முகாமைத்துவ உதவியாளர்;	மிலோடா அக்கடமி	03 நாட்கள்

05	காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் மற்றும் மண் பகுப்பாய்வு பற்றிய பாடநெறி மற்றும் செய்முறைப் பயிற்சி	15	காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்	மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலகம் - திருகோணமலை	02 நாட்கள்
06	அலுவலக உபகரணங்களை கையாளுதல்	02	காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்	திறன்கள் அபிவிருத்தி நிறுவனம்	02 நாட்கள்
07	உற்பத்தித்திறன், திறமைகள், அறிவு, அணுகுமுறை மாற்றம் பற்றிய பயிற்சி	60	பிரதிப் பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்,காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள்	காணி உபயோக கொள்கைத் திட்டமிடல்; திணைக்களம் - ஆலோசகர் வருகை	01 நாள்
08	தரைத்தோற்றம் உருவாக்கல் பற்றிய பயிற்சி	20	உதவிப் பணிப்பாளர், காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (பதுளை)	விவசாயத் திணைக்களம் - ஹலன்பிந்துனுவெவ	02 நாள்
09	மண் பகுப்பாய்வு மற்றும் நில மதிப்பீடு பற்றிய பயிற்சி	30	காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்	மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலகம் - கம்பஹா	02 நாள்
10	எழுதுவினைஞர் அலுவலகர்களின் திறனை விருத்தி செய்தல்	08	முகாமைத்துவ உதவியாளர்கள்	திறன்கள் அபிவிருத்தி நிறுவனம்	03 நாட்கள்
11	விலைமனு கோரல் ஆவணங்கள் தயாரித்தல்	01	அபிவிருத்தி உத்தியோகத்தர்	மிலோடா அக்கடமி	03 நாட்கள்
12	புவியியல் தரவு அடிப்படை தயாரித்தல் பயிற்சி	25	காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்	மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலகம்- கம்பஹா	03 நாட்கள்
13	நில பொருத்தப்பாடு மற்றும் பயிர் தெரிவு செய்தல்	60	பிரதிப் பணிப்பாளர்கள், காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்	காணி உபயோக கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்	01 நாள்
14	பூகோள அமைப்பு விஞ்ஞானத்திற்காக புவியியல் தகவல்கள்	05	உதவிப் பணிப்பாளர்கள், (மாவட்ட காணிப்பயன்பாடு) காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள்	ஆதர்ஸ் சி கிளார்க் நிலையம்	05 நாட்கள்

15	மேம்பட்ட எம்.எஸ் எக்செல்	01	காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்	மிலோடா அக்கடமி	02 நாட்கள்
16	முறையாக கடிதம் எழுதும் திறன்	02	காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள்	மிலோடா அக்கடமி	02 நாட்கள்
17	ஓருங்கிணைந்த பண்ணை முகாமைத்துவம்	20	காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள்; அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (பதுளை)	தேனி வளர்ப்பு அபிவிருத்தி நிலையம் - பண்டாரவளை	01 நாள்
18	ஜீஐஎஸ் மற்றும் பிரயோகம்	25	உதவிப் பணிப்பாளர்கள் (மாவட்ட காணிப்பயன்பாடு), காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள்	PGIS- பேராதனைப் பல்கலைக்கழகம்	06 நாட்கள்
19	ஆட்சேர்ப்புத்திட்டம்	02	முகாமைத்துவ உதவியாளர்கள்	திறன்கள் அபிவிருத்தி நிறுவனம்	02 நாட்கள்
20	தேசிய இடங்கள் பற்றிய தரவுகள், உட்கட்டமைப்பு தரவுகள் சேகரிப்பதற்கான ஜிஐஎஸ் பயிற்சி	40	காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்	ICTA நிறுவனம்	02 நாட்கள்
21	நிலபொருத்தப்பாடு மற்றும் பயிர் தெரிவுசெய்தல்	53	காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்	வடமேல் மாகாண பயிற்சி நிலையம்	01 நாள்
22	மண் மற்றும் நீர் பாதுகாப்பு பற்றிய பயிற்சி	26	உதவிப்பணிப்பாளர்கள், காணிப்பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்	சேவைக்கால பயிற்சி நிலையம், விவசாயத் திணைக்களம், கன்னொருவை	04 நாட்கள்
23	மண் மற்றும் நீர் பாதுகாப்பு பற்றிய பயிற்சி	350	காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலர்கள்; அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்	மாவட்ட அலுவலகம்	01 நாள்

### 04. நிதி முகாமைத்துவம்

#### 4.1 செலவு மதிப்பீடு

##### பின்னிணைப்பு 4

தொடர் இல-	முந்திய வருடம் (2016) சேமிப்பு			செலவு நூற்று வீதம்	நடப்பு வருடம் (2017)			செலவு நூற்று வீதம்
	ஒதுக்கீடு	செலவு	சேமிப்பு		ஒதுக்கீடு	செலவு	சேமிப்பு	
1.கருத்திட்டம் 2								
வேதனங்கள் மற்றும் ஊதியங்கள்	300,565,000	299,934,674	630,326	99.79	303,870,000	301,965,592	1,904,408	99.37
ஏனைய மீண்டெழும்	48,500,000	45,381,142	3,118,858	93.57	47,100,000	44,552,893	2,547,107	94.59
மூலதனம்	-	-	-	-	-	-	-	-
2001	28,862,000	24,221,911	4,640,089	83.92	8,000,000	7,562,197	437,803	94.53
2002	1,900,000	1,862,971	37,029	98.05	2,000,000	649,773	1,350,227	32.49
2003	4,350,000	3,557,098	792,902	81.77	4,000,000	3,643,074	356,926	91.08
2102	2,500,000	2,180,223	319,777	87.21	2,500,000	2,361,244	138,756	94.45
2103	2,000,000	1,947,886	52,114	97.39	2,050,000	2,049,799	201	99.99
2104	-	-	-	-	12,000,000	10,450,295	1,549,705	87.09
2105	28,400,000	27,891,979	508,021	98.21	-	-	-	-
2401	2,000,000	1,971,004	28,996	98.55	3,000,000	2,847,587	152,414	94.92
2507	-	-	-	-	20,000,000	19,472,549	527,451	97.36
மொத்தம்	419,077,000	408,948,888	10,128,112	-	404,520,000	395,555,002	8,964,998	-

#### 4.2 அரசாங்க உத்தியோகத்தர்கள் முற்பணம் B

##### கணக்கு

##### பின்னிணைப்பு 5

எல்லைகள்	முந்தியவருடம் (2016)		நடப்பு வருடம் (2017)	
	மதிப்பீடு	சரியான	மதிப்பீடு	சரியான
செலவின் அதிகபட்ச எல்லைகள்	21,000,000.00	20,906,777.91	22,000,000.00	21,858,175.94
கடன் நிலுவை குறைந்தபட்ச எல்லைகள்	11,000,000.00	17,107,683.00	14,500,000.00	17,995,716.20
பற்று நிலுவை அதிகபட்ச எல்லைகள்	67,000,000.00	58,948,321.48	69,000,000.00	62,810,781.22

#### 4.3 வருமானக்கணக்கு

20-02-02-99

##### பின்னிணைப்பு 6

எல்லைகள்	முந்தியவருடம் (2016)	நடப்பு வருடம் (2017)
மதிப்பீடு	2,200,000.00	2,400,000.00
வருட வருமானம்	2,366,189.75	2,523,976.67
வித்தியாசம்(-/+)	166,189.75	123,976.67

20-03-99-00

	முந்தியவருடம் (2016)	நடப்பு வருடம் (2017)
மதிப்பீடு	400,000.00	400,000.00
வருட வருமானம்	500,023.60	528,726.04
வித்தியாசம்(-/+)	100,023.60	128,726.04

20-02-01-01

	முந்தியவருடம் (2016)	நடப்பு வருடம் (2017)
மதிப்பீடு	-	55,000.00
வருட வருமானம்	-	108,652.55
வித்தியாசம்(-/+)	-	53,652.55

#### 4.4 பெளதீக வளங்கள் முகாமைத்துவம் அசையும் சொத்துக்கள்

தொடர் இல-	சொத்து வகை	வருட ஆரம்பநிலை	வருடத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்				வருட இறுதியில் நிலை
			கையகப் படுத்தல்	கொள்வனவு	ஏல விற்பனை	அகற்றுதல்	
1	கெப் வண்டி	20	2	-	-	-	22
2	வான்	04	-	-	-	-	04
3	மோட்டார் வாகனம்(ஜீப்/கார்)	13	01	-	-	01	13
4	மல்ரிமீடியா ஸ்கிரீன்	08	-	-	-	-	08
5	புரஜெக்டர்	07	-	-	03	-	04
6	மல்ரிமீடியா புரஜெக்டர்	15	-	-	-	-	15
7	இரும்பு அலுமாரிகள்	31	-	10	03	-	38
8	கபினெட்	78	-	3	5	1	75
9	நாற்காலிகள் மாநாட்டு மண்டபம்	22	-	-	10	-	12
10	பிளாஸ்டிக் நாற்காலிகள்	01	-	-	-	-	01
11	நாற்காலிகள்	177	-	86	08	09	246
12	கணிணி நாற்காலிகள்	41	-	12	09	02	42
13	எழுதுவினைஞர்	15	-	-	-	-	15
14	குஷன் நாற்காலிகள்	04	-	-	-	-	04
15	பார்வையாளர் நாற்காலிகள்	30	-	06	-	-	36
16	ஸ் ரீல் நாற்காலிகள்	91	-	-	09	06	76
17	நிறைவேற்று நாற்காலிகள்	32	-	04	02	01	33
18	வரைபட மேசை	03	-	-	-	-	03
19	மேசை	246	-	56	01	01	300
20	நிர்வாக மேசை	0	-	03	-	-	03
21	கணிணி மேசை	16	-	08	03	-	21
22	நிழல் பிரதி எடுக்கும்	20	-	03	-	-	23
23	கணிணி அச்சு இயந்திரம் (கறுப்பு வெள்ளை)	02	-	04	-	-	06
24	கணிணி அச்சு இயந்திரம் (வர்ணம்)	07	-	03	-	-	10
25	அலுமாரிகள்	49	-	-	-	-	49
26	அச்சு இயந்திரம்	42	-	01	05	02	36
27	இறப்பர்முத்திரைகள்	01	-	-	-	-	01
28	துணி படுக்கை மெத்தைகள்	14	-	35	02	01	46
29	கல்குலேட்டர்	134	-	-	03	17	114
30	தொலைநகல் இயந்திரம்	30	-	04	01	06	27
31	ரவுட்டர் (Router)	01	-	-	-	-	01
32	கோப்பு இறாக்கை	30	-	-	02	01	27
33	தொலைநகல் ஸ்கானர் தாங்கி Photocopy scanner stand	01	-	01	-	-	02
34	நூலகத்திற்கான றாக்கை	01	-	-	-	-	01
35	பேட்டறி -	08	-	-	--	-	08
36	ஸ்டெப்ளர்	240	-	-	04	02	234
37	பாதுகாப்பு பெட்டகம்	01	-	-	-	-	01
38	பிணைப்பு இயந்திரம் - (binding machine)	01	-	-	-	-	01
39	பஞ்சர்	255	-	-	07	02	246
40	மொனிட்டர் (Monitor)	103	-	10	06	03	104
41	Hard disc	03	-	02	02	-	03
42	விசைப்பலகை(key board)	188	-	15	-	-	203

43	கணிணிகள்	09	-	06	-	-	15
44	மவுஸ் (mouse)	190	-	25	-	-	215
45	யுபிஎஸ் (UPS)	123	-	25	15	09	124
46	சீபீயு (CPU)	102	-	-	11	01	90
47	மடிக்கணிணி	49	-	03	02	-	50
48	ஸ்கேனர்	28	-	-	-	-	28
49	ஜீ.பி.எஸ் Trimble	08	-	-	-	-	08
50	ஜீ.பி.எஸ்	23	-	-	04	03	16
51	Clino Meter	01	-	-	-	-	01
52	EC Meter	12	-	-	-	01	11
53	PH Meter	22	-	-	-	02	20
54	Colour chart	20	-	-	-	-	20
55	Soil Augar	20	-	-	-	-	20
56	Compass	50	-	-	-	01	49
57	Extension code	02	-	-	-	-	02
58	மேசை மின்விசிறி	02	-	-	-	-	02
59	fan Regulater	07	-	-	02	04	01
60	Wall Fan	10	-	-	03	-	07
61	Stand Fan	08	-	05	-	-	13
62	Tube Light	01	-	-	-	-	01
63	Filter	04	-	-	-	-	04
64	Iron	01	-	-	-	-	01
65	Refrigerator	01	-	-	-	-	01
66	Gas Cooker	01	-	-	-	-	01
67	Rice Cooker	01	-	-	-	-	01
68	Coconut Greater	01	-	-	-	-	01
69	Electric Kettle	15	-	03	01	01	16
70	Ac Machine	16	-	-	02	-	14
71	Digital Camera	47	-	-	08	02	37
72	Glass Pad	07	-	-	-	07	-
73	Tab	-	-	01	-	-	01
74	Television	01	-	01	-	-	02
75	White Board	-	-	01	-	-	01
76	Cash Box	-	-	01	-	-	01
77	Mobile Drawer Box	-	-	01	-	-	01

#### 4.5. களஞ்சியங்கள் சரிபார்த்தல்

2017ம் ஆண்டிற்கான களஞ்சியங்கள் சரிபார்த்தல் முடிவடைந்துள்ளன.

#### 4.6. கணக்காய்வு

பெற்றுக்கொள்ளப்பட்ட சகல காணக்காய்வு அறிக்கைகளுக்கும் பதில்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

## 5. அபிவிருத்தி நடவடிக்கைகள்

### 5.1. பிரதேச காணிப் பயன்பாட்டுத் திட்டங்களிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல்

காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதேச மட்டத்தில் காணிப் பயன்பாட்டுத் திட்டங்களை தயாரிப்பதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் இருக்கும் காணிப் பயன்பாடு மற்றும் காணிப்பயன்பாட்டு பிரச்சனைகளை இனங்கண்டு, அவற்றிற்கான காரணிகளை பகுப்பாய்வு செய்து, இப் பிரச்சனைகளை குறைப்பதற்காக அவசியமான மூலோபாய முன்மொழிவுகளை முன்வைக்கப்படும். பிரதேச காணிப் பயன்பாட்டுத் திட்டங்களை செயற்திட்டத்தின் நோக்கம் நாட்டின் நிலவளத்தை வளங்குன்றாமல் பயன்படுத்த வழிகாட்டுதலாகும். இத்திட்டம் தற்போதுள்ள நிலப் பயன்பாட்டை மேம்படுத்தவும் பாதுகாக்க வேண்டிய பகுதிகளை பேணுவதற்கும் உதவும்.

இக்காணிப் பயன்பாட்டுத் திட்டங்களிலுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்தின் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு தொழில்நுட்ப வழிகாட்டலை வழங்குகிறோம்.

முடிவுறுத்தப்பட்டுள்ள பிரதேச காணிப் பயன்பாட்டுத் திட்ட அறிக்கைகள் 286 தலைமையகத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பிரதேச காணிப் பயன்பாட்டுத் திட்ட அறிக்கைகளிலுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக 50 திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் 31.12.2017 திகதியில் அவற்றின் பௌதீக முன்னேற்றம் 100 % ஆகும்.

### 2017ம் ஆண்டு காணிப் பயன்பாட்டுத் திட்ட அமுலாக்கத்தின் முன்னேற்றத்தைக் காட்டும் புகைப்படங்கள்

கண்டி மாவட்டம் - கதரலியத்த பிரதேச செயலாளர் பிரிவு

முன்னர் இருந்த நிலை

வயல்கள் உருவாக்கப்பட்டுள்ள விதம்





மாத்தறை மாவட்டம் - பஸ்கொட  
பிரதேச செயலாளர் பிரிவு



மாத்தறை மாவட்டம் முலட்டியன  
பிரதேச செயலாளர் பிரிவு



## 5.2. மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழுக் கூட்டம் நடத்துதல்

இலங்கையின் காணிப் பயன்பாட்டினை ஒழுங்குபடுத்த சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் / நிறுவனங்கள் ஆகியவற்றிற்கிடையில் கூட்டான அணுகுமுறை தேவைப்படுகிறது. ஆகையால் காணிப் பயன்பாட்டு திட்டமிடற் குழு வெவ்வேறு மட்டங்களில் அதாவது தேசிய, மாவட்ட, பிரதேச மற்றும் கிராம மட்டங்களில் ஸ்தாபிக்கப்படல் வேண்டும்.

காணி உபயோகக் கொள்கைத் திட்டமிடல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற்குழு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த குழு எல்லா மாவட்டங்களிலும் காலத்தின் முக்கியத்துவத்திற்கிணங்க செயற்படும். இக் குழுவின் தலைவராக மாவட்ட செயலாளர் / அரசு அதிபரும், செயலாளராக உதவிப் பணிப்பாளர் (மாவட்ட காணிப் பயன்பாடு) அவர்களும் செயலாற்றுவார்கள். இக்குழு வழமையாக காலாண்டிற்கு ஒருமுறை கூட்டப்படும்.

ஆயினும் தேவையாயின் அரசு அதிபரால் மேலதிகமாக குழுக் கூட்டம் கூட்டப்படலாம். குழுவினால் தீர்மானம் எடுப்பதற்கு சிக்கலான பிரச்சனையாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் பிரச்சனைபற்றி விசேட ஆய்வினை மேற்கொள்ள அரசு அதிபரால் குழு அங்கத்தவர்களைக் கொண்ட உபகுழு அமைக்கப்படலாம். மாவட்ட காணிப் பயன்பாட்டு திட்டமிடற் குழு மாவட்டத்திலுள்ள காணிப் பயன்பாட்டை நெறிப்படுத்த தயாரிக்கப்பட்ட காணிப் பயன்பாட்டு திட்டத்தை மீளாய்வு செய்வதுடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு காணிகளை விடுவிக்கும்போது இந்த பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும்.

அத்துடன் மாவட்ட செயலாளரின் பங்குபற்றலுடன் சகல பங்குதாரர்களின் பங்களிப்புடன் இக்குழு கூட்டப்படுவதால் காணிகளை ஒதுக்கீடு செய்யும் போது வினைத்திறனாகவும் விஞ்ஞான ரீதியாகவும் அரசு காணிகள் பயன்படுத்தப்படுவது மட்டுமன்றி பாதுகாக்கப்பட வேண்டிய மற்றும் பேணப்பட வேண்டிய இடங்களையும் பாதுகாக்க மிகவும் துணையாகவிருக்கும்.

### மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழுவின் செயல் பங்கு

1. பயன்படுத்தப்படாத காணிகளை இனங்காணுதல், அவற்றை அறிவித்தல்
2. மாவட்டத்தில் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் துறையில் அபிவிருத்திச் செயற்பாடுகளின் முன்னுரிமையை நிர்ணயித்தல்.
3. நகர மற்றும் கிராமிய துறைகளில் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கான இடங்களை இனங்காணுதல்.
4. மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திகளுக்கான இடங்களை இனங்காணுதலும் அவற்றை விடுவிப்பதற்கு பரிந்துரை செய்தலும்.

மேலேயுள்ள பிரதான செயற்பாடுகளைத் தவிர பின்வரும் செயற்பாடுகளும் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழுவிற்கு உரித்தானதாகும்.

1. மாவட்டத்திலுள்ள பிரதான காணிப் பயன்பாடு தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி தேசிய காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் முழுவிடற்கு தெரிவித்தல்.
2. காணிப் பயன்பாட்டை மேம்படுத்த பிரதேச மற்றும் கிராமிய மட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டங்களிற்கான உள்ளீடுகளை வழங்கல்.
3. மாவட்ட மட்டத்தில் காணிப் பயன்பாடு பற்றிய தரவுகளை உருவாக்கல் .
4. காணிப் பயன்பாட்டுத் திட்டங்கள் அமுல்படுத்தலை கண்காணித்தல்.
5. வெவ்வேறு நிறுவனங்களின் காணிப் பயன்பாட்டு செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்
6. பிரதேச மட்டத்தில் காணிப் பயன்பாட்டுத் திட்டத்தின் பரிந்துரைகளை கலந்துரையாடி முடிவு செய்தல்

2017ம் ஆண்டு நடைபெற்ற மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழு கூட்டம்

கிளிநொச்சி மாவட்டம்

மாத்தளை மாவட்டம்



## மட்டக்களப்பு மாவட்டம்



## மன்னார் மாவட்டம்



## மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழுவின் அமைப்பு

1. மாவட்ட செயலாளர்/ அரச அதிபர் - தலைவர்
2. பிரதேச செயலாளர்கள்
3. உதவிப் பணிப்பாளர் (மாவட்ட காணிப் பயன்பாடு) - செயலாளர்
4. மாகாண காணி ஆணையாளர் / உதவி காணி ஆணையாளர்
5. பிரதிப் பணிப்பாளர் (விவசாய விரிவாக்கம்)
6. மாவட்ட வன உத்தியோகத்தர்
7. நிலஅளவை அத்தியட்சகர்
8. உதவி ஆணையாளர் - கமத்தொழில் சேவைகள்
9. பிரதிப் பணிப்பாளர் - நீர்ப்பாசனம்
10. உதவி காணி ஆணையாளர் -உள்ளூராட்சி
11. உதவிப்பணிப்பாளர் - ஏற்றுமதிப் பயிர்கள்
12. முகாமையாளர் - தேயிலை சிறு தோட்ட சொந்தக்காரர் அதிகாரசபை
13. பிரதிப் பணிப்பாளர் - இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்
14. பிரதேச முகாமையாளர் - தெங்குப் பயிர்ச்செய்கை சபை
15. உதவிப் பணிப்பாளர் - மத்திய சுற்றாடல் அதிகாரசபை

மேலும் தேவை ஏற்படின் அரசஅதிபரினால் ஏனைய திணைக்களங்கள் / நிறுவனங்களிலிருந்து மேலதிமாக அங்கத்தவர்களை நியமிக்கலாம்.

2017ம் ஆண்டில் 100 மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழுக் கூட்டங்கள் நடாத்த இலக்காகக் கொள்ளப்பட்டு 78 கூட்டங்கள் நடாத்தப்பட்டன. ஒவ்வொரு குழுக் கூட்டத்திற்கும் ரூபா. 3000.00 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

### 5.3. பிரதேச மட்டத்தில் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழு கூட்டம் நடத்துதல்

மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழுவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழு செயற்படுகிறது. காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை அமுலாக்கல் ஆகியவற்றை இக்குழு ஒருங்கிணைக்கும். பிரதேச காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழுவின் தலைவராக பிரதேச செயலாளரும், செயலாளராகவும், குழுவின் செயலாளராக காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தரும் செயற்படுவார்கள்.

### பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழுவின் செயல் பங்கு

1. பிரதேசமட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடலுக்கு உதவுதல் மற்றும் அமுலாக்கல் நடவடிக்கைகள்
2. காணிப் பயன்படுத்தலில் முன்னுரிமையான துறைகளை இனங்காணுதல்.
3. காணிப் பயன்பாடு தொடர்பான பிரச்சனைகளை இனங்காணுதல்  
அவற்றிற்கான பரிந்துரைகளைச் செய்தல். தேவையாயின் மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழுவிற்கு முன்வைத்தல்.
4. காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் பரிந்துரைகளின் அடிப்படையில் குறுகிய கால மற்றும் நீண்ட கால செயற் திட்டங்களை தயாரித்தல். அவற்றின் முன்னுரிமைப்படி ஒழுங்குபடுத்தல். இத்திட்டம் பிரதேச செயலாளர் பிரிவின் வருடாந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும்.
5. தேவையானபோது மாவட்ட மற்றும் தேசிய மட்ட குழுவிற்கு பரிந்துரைகளை வழங்குதல்
6. காணிகளை வழங்கும்போதும் மற்றும் ஒதுக்கீடு செய்யும்போதும், காணிக் கச்சேரி நடாத்த காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழுவுடாக அவசியமான பரிந்துரைகளை வழங்குதல்.
7. பொதுத் தேவைகளுக்காக காணி கையகப்படுத்தல் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழுவின் பரிந்துரைகள் மூலம் மேற்கொள்ளப்படும்.
8. கிராம மட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழுவிற்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டல் வழங்குதல்.
9. எதிர்கால அபிவிருத்திக்காக பிரதேசத்திலுள்ள காணிகளை இனங்காணுதல்.
10. பல்வேறு பாவனைகளுக்கும் காணிகளை ஒதுக்கீடு செய்யும் போது காணிப் பொருத்தப்பாட்டின் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்குதல்
11. பிரதேச மட்டத்தில் காணிப் பயன்பாடு பற்றிய தரவுகளை உருவாக்கல், அதனை மாவட்ட தரவு அடிப்படையுடன் இணைத்தல்

## பிரதேசமட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழுவின் அமைப்பு

1. பிரதேச செயலாளர் - தலைவர்
2. காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் உத்தியோகத்தர் - செயலாளர்
3. காணி உத்தியோகத்தர்/ குடியேற்றத்திட்ட உத்தியோகத்தர்
4. விவசாயப் போதனாசிரியர்
5. பெரும்பாக உத்தியோகத்தர் - கமத்தொழில் சேவைகள்
6. வன உத்தியோகத்தர்
7. உதவி நிலஅளவை அத்தியட்சகர்
8. விரிவாக்க உத்தியோகத்தர் (தேயிலை/தென்னை/இறப்பர் )
9. கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்
10. சுற்றாடல் உத்தியோகத்தர்
11. விவசாயிகள் அமைப்பின் பிரதிநிதி.
12. பெருந்தோட்ட துறையில் பிரதிநிதி
13. காணிப் பயன்பாட்டுத் திட்டமிடலுடன் சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற முகவர் அமைப்புகளின் பிரதிநிதி.

2017ம் ஆண்டில் 300 மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழுக் கூட்டங்கள் நடாத்த இலக்காகக் கொள்ளப்பட்டு 300 கூட்டங்களும் நடாத்தப்பட்டன. சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் அக்கூட்டம் பிரதேச விவசாய குழுக் கூட்டத்துடன் சேர்த்து நடாத்தப்பட்டதனால் ஒதுக்கீடு முழுவதும் பயன்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு குழுக் கூட்டத்திற்கும் ரூபா. 1250.00 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

## 2017ம் ஆண்டு நடைபெற்ற பிரதேச காணிப் பயன்பாட்டுத் திட்டமிடற் குழு கூட்டம்

மன்னார் மாவட்டம்  
மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவு  
பிரிவு



கிளிநொச்சி மாவட்டம்  
கண்டாவளை பிரதேச செயலாளர்



#### 5.4. தேசிய காணிப் பயன்பாடு பற்றிய ஆய்வு

இலங்கையில் காணிப் பயன்பாடு பற்றிய தகவல்கள் பல்வேறு காலங்களில் செய்யப்பட்டிருந்தாலும் இற்றைப்படுத்தப்பட்ட காணிப் பயன்பாடு பற்றிய தகவல்கள் இல்லாதிருப்பது காணிப்பயன்பாட்டுத் திட்டமிடலிற்கு அடிப்படை பிரச்சனையாகும். ஆகையால் கா.ப.கொ.தி.தி இனால் விசேட செயற்பாடாக இற்றைப்படுத்தப்பட்ட காணிப் பயன்பாட்டு வரைபடம் அமைத்தல் பொதுவான வழிகாட்டலுக்கமைய நாடு முழுவதற்கும் ஆரம்பிக்கப்பட்டது. இற்றைப்படுத்தப்பட்ட காணிப் பயன்பாடு பற்றிய தகவல்கள் இல்லாதிருப்பது திணைக்களங்கள், நிறுவனங்கள், அரசு அதிபர், பிரதேச செயலாளர்கள் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனையாகும். இத்திட்டத்தின் ஊடாக இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணவும் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் செயற்பாடுகளை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய காணிப்பயன்பாடு பற்றிய ஆய்வு இத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் முடிவுகள் அரசு அதிபருக்கும், (மாவட்ட செயலாளர்), பிரதேச செயலாளருக்கும், மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கும் இற்றைப்படுத்தப்பட்ட காணிப் பயன்பாடு பற்றிய தகவல்களை பெறுவதற்கு உதவியாக இருக்கும். எதிர்காலத்தில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இற்றைப்படுத்தப்படும்.

2017ம் ஆண்டு தீவு முழுவதையும் உள்ளடக்கியதாக 1:10,000 அளவுத்திட்டத்தில் 1831 வரைபடதாள்களிலுள்ள காணிப் பயன்பாடு இற்றைப்படுத்தலை நோக்கமாக கொள்ளப்பட்டதில் 31.12.2017ம் திகதியில் வெளிக்கள வேலைகள் 1831 வரைபடதாள்களுக்கும் இற்றைப்படுத்தல் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

#### 5.5. கிராமிய காணிப் பயன்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தல்

இத்திட்டத்தின் நோக்கம் காணிப் பயன்பாட்டு பிரச்சனைகள் அதிகமாக காணப்படும் கிராமத்தில் அல்லது கிராமசேவையாளர் பிரிவிலுள்ள குறிப்பிட்டளவு குடும்பங்களை தெரிவு செய்து அவர்களின் காணிப் பயன்பாட்டை விஞ்ஞான ரீதியாக மேம்படுத்த தேவையான வழிகாட்டல் வழங்குதலாகும். விசேடமாக கிராமத்தில் காணிப் பயன்பாட்டு திட்டமிடல் குழு ஸ்தாபிக்கப்பட்டு பயனாளிகளினால் காணிப்பயன்பாடு மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அடையாளங் காணப்படும். இப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு பிரச்சனைகளை இல்லாமல் செய்து பயனாளிகள் அவர்களின் நிலத்திற்கு அதிகபட்ச மதிப்பை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் மண் பாதுகாப்பு, சேதனப் பசளைகள் பாவித்தல், ஊக்குவித்தல் மூலம் நிலத்தின் பௌதீக இயல்புகளை மேம்படுத்தல், பொருளாதாரப் பயிர்கள் மற்றும் நாளாந்த

தேவைக்குரிய பயிர்கள் செய்கை பண்ணல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

இது கிராமப்புற காணி உரிமையாளர்களின் பொருளாதார வலிமைமையை கட்டியெழுப்பு வதுடன் போசணை மட்டத்தையும் மேம்படுத்துகிறது. கிராமிய காணிப் பயன்பாட்டுத் திட்டத்தினூடாக மக்களின் அபிவிருத்தி மற்றும் நீண்ட கால நிலையான அபிவிருத்தி ஆகியன உறுதிப்படுத்தப்படும்.

காணிப் பயன்பாட்டுத் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட பொருத்தமான திட்ட முன்மொழிவு பிரதேச மட்டத்திலுள்ள அலுவலரால் உருவாக்கப்பட்டு மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் அலுவலகத்தினூடாக தலைமை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படும். திட்டம் அனுமதிக்கப்பட்ட பின் உதவிப் பணிப்பாளர் (மாவட்ட காணிப் பயன்பாடு) அவர்களின் மேற்பார்வையில் அமுல்படுத்தப்படும். 2017ம் ஆண்டு 300 கிராமிய மாதிரி காணிப் பயன்பாட்டுத் திட்டங்கள் இலக்காகக் கொள்ளப்பட்டது. 31.12.2017ல் 300 திட்டங்களும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது. திட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூபா 50,000 ஒதுக்கப்பட்டது.

### 2017 ல் அமுல்படுத்தப்பட்ட கிராமிய காணிப் பயன்பாட்டுத் திட்ட மாதிரி

அம்பாறை மாவட்டம் - தமன பிரதேச செயலக பிரிவு  
விழிப்புணர்வுக் கூட்டம்



களுத்துறை மாவட்டம் தொடாங்கொட  
பிரதேச செயலக பிரிவு

களுத்துறை மாவட்டம் =புளத் சிங்கள  
பிரதேச செயலக பிரிவு - விழிப்புணர்வுக் கூட்டம்



## 5.6. பாடசாலைப் பிள்ளைகளுக்கும் சமூகத்திற்கும் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல்

இத்திட்டத்தின் பிரதான நோக்கம் நிலத்தை உற்பத்திக்கு பயன்படுத்தல் பற்றி பாடசாலைப் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதலாகும். நிலையான மற்றும் உகந்த காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் விடயம் பாடசாலை கல்வியில் கற்பிப்பதற்கான முக்கியத்துவம் தற்போதய மற்றும் எதிர்கால முதலீடு ஆகும். இது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு விரைவான செய்திகளை வழங்குவதற்கு முக்கிய ஊடகமாகும். க.பொ.த. உயர்தர புவியியல் பாடத்தின் பாடத்திட்டத்தில் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதனால் இத்திட்டம் பாடசாலை பிள்ளைகளுக்கு மிகவும் முக்கியத்துவமாகும். பொருத்தமானதும், பயனுள்ளதுமாகும். தவறான காணிப் பயன்படுத்தலை இல்லாது செய்தல், பயன்படுத்தப்படாத காணிகளை பயன்படுத்தல், குறைவான பயன்படுத்தலிலுள்ள காணிகளை சிறப்பாக பயன்படுத்தல், மண், காடுகள் மற்றும் நீர் ஆகியவற்றை பாதுகாத்தல் ஆகியவற்றில் சமூகத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது.

2017ம் ஆண்டில் 300 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடாத்த இலக்காகக் கொள்ளப்பட்ட தில் 300 நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டன. ஒவ்வொரு செயல்முறை விளக்கத்திற்கும் ரூபா 3,000.00 ஒதுக்கப்பட்டது.

## 2017ம் ஆண்டு பாடசாலைப் பிள்ளைகளுக்கும் சமூகத்திற்கும் விழிப்புணர்வுக் கூட்டம் நடாத்தல்

மாத்தளை மாவட்டம் - லக்கல  
பிரதேச செயலக பிரிவு அலுவலகர்கள்

மாத்தளை மாவட்டம் - நாவுல  
பிரதேச செயலக பிரிவு பொதுமக்கள்





பதுளை மாவட்டம் - நந்தேகட்டிய  
பிரதேச செயலக பிரிவு -  
டி.எஸ்.சேனநாயக ம.வி.



களுத்துறை மாவட்டம் - பானந்துறை  
பிரதேச செயலக பிரிவு -  
வாத்துவ மத்திய ம.வி.



## 5.7. வேறு திட்டங்கள்

(i) மறுமலர்ச்சி (புனருதய) சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம்

ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்படும் நிதி உதவியுடன் "புனருதய" தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் 2016ம் ஆண்டு தொடக்கம் செயற்படுத்தப்படுகிறது. அதன்படி மண் மற்றும் நீரை பாதுகாக்கவும் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கவும் இத்திணைக்களத்தினால் செயற்திட்டம் தயாரிக்கப்பட்டு புனருதய திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகிறது. அதன்படி பின்வரும் நோக்கங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் இது தொடரும்.

- நீரேந்து பிரதேசங்களைப் பாதுகாத்தல்
- மண் பாதுகாப்பு முறைகளை நிறுவுதல்
- நிலம் வளமிழத்தலை தடுத்தல்
- உற்பத்தித்திறனை அதிகரித்தல்
- வளங்குன்றாத காணிப் பயன்பாட்டு முறைகளை மேம்படுத்தல்
- விவசாய வருமானத்தை அதிகரித்தல்

2017ம் ஆண்டு 23 மாவட்டங்களில் "புனருதய" தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 215 பிரதேச செயலக பிரிவுகளில் நிலத்தை பாதுகாக்கவும், பேணவும் நிலப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான முன்மொழிவு களை செயற்படுத்த 51 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.

நீரேந்து பிரதேசங்களைப் பாதுகாத்தல், அவசியமாக பாதுகாக்க வேண்டிய ஆற்றுப் படுக்கைகள் மற்றும் குளங்களின் ஒதுக்கப்பட்ட பகுதிகள், மண் பாதுகாப்பு தேவையான பகுதிகள் மற்றும் விவசாய தோட்டங்களில் மண் பாதுகாப்பு ஆகிய செயற்பாடுகள் இத்திட்டத்தின் மூலம் மிகவும் வெற்றியடைந்துள்ளது. கீழே உள்ள புகைப்படங்கள் இத்திட்டத்தின் முன்னேற்றத்தை காட்டுகின்றன.

**இரத்தினபுரி மாவட்டம் - இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவு**



**இரத்தினபுரி மாவட்டம் - கொடகவெல பிரதேச செயலாளர் பிரிவு**



நுவரெலியா மாவட்டம் - ஹங்குராங்கத்த பிரதேச செயலாளர் பிரிவு



களுத்தறை மாவட்டம் - மதுராவல பிரதேசம்



மாத்தறை மாவட்டம் - கொட்டபொல பிரதேச செயலாளர் பிரிவு

முன்பிருந்த நிலை



பின்னைய நிலை



## (ii) வெலிஓயா திட்டம்

2015ம் ஆண்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் உடவளவை நீர்த்தேக்கத்தின் மேல் நீரேந்து பிரதேசத்தை உள்ளடக்கியதாக (பதுளை மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளில்) நீரேந்து பகுதிகளின் காணிப் பயன்பாடு வரைபடம் மற்றும் சுற்றாடலை பாதுகாப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் வேலைகள் இத்திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி இந்த முக்கிய நீரேந்து பிரதேசத்தில் நிலத்தை பயன்படுத்துவதற்கான பரிந்துரை வழங்குவது சம்பந்தமாக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. “புனருதய” தேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு இதற்காக 4 மில்லியன்கள் நிதியுதவி வழங்கப்பட்டது.

இத்திட்டத்தினூடாக பின்வரும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கப் படுகிறது.

(i) சுற்றுச்சூழல் தாக்கமுள்ள பிரதேசங்களை அடையாளங் காணல்

(ii) நிலச்சரிவு அபாயமுள்ள பிரதேசங்களை அடையாளங் காணல்

(iii) இரத்தினக்கல், மணல் மற்றும் கனிப்பொருட்களுள்ள பிரதேசங்களை

அடையாளங் காணல்

(iv) 60%க்கு மேல் சாய்வுள்ள பிரதேசங்களை அடையாளங்காணல்

(v) வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படும் பகுதிகளை

அடையாளங் காணல்

(vi) வனசீவராசிகளுக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளங் காணல்

## (iii) காணி வங்கி திட்டம்

இத்திட்டத்தில் இலங்கையின் நிலவளங்கள் பற்றிய முழுமையான தகவல்களை சேகரித்து காணிப் பயன்பாட்டு திட்டமிடும் செயல்முறை 04 உப செயல்முறைகளாக பிரிக்கப்படும். அதாவது தரவு சேகரித்தல், தரவு வகைப்படுத்தல், காணிப் பயன்பாட்டு திட்டம் தயாரித்தல், பின்தொடர் நடவடிக்கைகள் மற்றும் பயிற்சி ஆகியன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) தொழில்நுட்ப பங்களிப்புடன்

ஆரம்பிக்கப்பட்டது. இதனூடாக காணிப் பயன்பாட்டு திட்டமிடல் செயல்முறை கணிணி மயமாக்கப்பட்டதாக இருக்கும்.

(iv) வளமிழந்த விவசாய காணிகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட சிறு நீரேந்து பிரதேசத்திலுள்ள காணிகளை புனரமைக்கும் திட்டம் தயாரித்தல்

மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினூடாக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) நிதி உதவியுடன் மத்திய மலைப்பகுதியான பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட சிறு நீரேந்து பிரதேசங்களிலுள்ள வளமிழந்த விவசாய நிலங்களை மீள புனரமைப்பதற்காக பங்குபற்றும் முறையை பின்பற்றி காணிப் பயன்பாட்டு திட்டம் தயாரிக்கும் பணி இத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டது.

தெரிவுசெய்யப்பட்ட 32 சிறு நீரேந்து பிரதேசங்களுக்கு காணிப் பயன்பாட்டுத் திட்டம் தயாரிக்கவிருப்பினும் 2017ம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் 03 மாவட்டங்களிலும் 08 சிறு நீரேந்து பிரதேசங்களுக்கு காணிப் பயன்பாட்டு திட்டம் தயாரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச பிரிவில் சிறு நீரேந்து பிரதேசங்களுக்கான காணிப் பயன்பாட்டு திட்ட நகல் தயாரிக்கப்பட்டு பங்காளர்களின் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. திட்டத்தில் செய்யப்பட்ட மேம்படுத்தல்களுடன் சில பரிந்துரைகள் சம்பந்தப்பட்ட பங்காளர்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த ஆண்டு மீதமுள்ள சிறு நீரேந்து பிரதேசங்களுக்கான காணிப் பயன் பாட்டுத் திட்டம் தயாரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(v) கலா ஓயா ஆற்றுப்படுகையில் உயிர்ப் பல்வகைமையை பாதுகாக்க காணிப் பயன்பாட்டுத் திட்டம் தயாரித்தல்

உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF)இன் ஏற்பாட்டின் கீழ் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சினூடாக சுற்றுச்சூழல் தாக்கமுள்ள பகுதிகளில் உயிர்ப் பல்வகைமை பாதுகாப்புத் திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் நிலையான தன்மையும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) தொழில்நுட்ப உதவி வழங்கப்பட்டு 2015ம் ஆண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டதின்படி கலாஓயா ஆற்றுப்படுகையில் உயிர்ப் பல்வகைமையை பாதுகாக்க ஒரு முன்னோடித் திட்டமாக காணிப் பயன்பாட்டுத் திட்டம்

தயாரித்தல் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தப் பணி இத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப 2016ம் ஆண்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. தேவையான உபகரணங்கள் கொள்வனவு செய்தல் உத்தியோகத்தர்கள் பயிற்சி மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகள் 2016ம் மற்றும் 2017ம் ஆண்டுகளில் நிறைவு செய்யப்பட்டது. ஆற்றுப்படுகைக்கான காணிப் பயன்பாட்டுத் திட்டம் பங்குதாரர்களின் ஆதரவுடன் சேகரிக்கப்பட்ட தரவு மற்றும் தகவல்களின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திட்டம் இந்த ஆண்டு மார்ச் மாதம் அச்சிடப்பட்டு வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது.

**5.8. 2017ம் ஆண்டு மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம்**

2017ம் ஆண்டில் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றத்தை கீழேயுள்ள அட்டவணை காட்டுகிறது. மேலும் அது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

**2017ம் ஆண்டு மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம்**

திட்டங்கள்	இலக்கு	பெளதீக முன்னேற்றம்
மாவட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழு கூட்டம் நடத்துதல்	100	78
பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழு கூட்டம் நடத்துதல்	300	300
கிராமிய காணிப் பயன்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தல்	300	300
பாடசாலைப் பிள்ளைகள் மற்றும் சமூகத்திற்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல்	300	300
தேசிய காணிப் பயன்பாடு பற்றிய ஆய்வு (வரைபடங்களின் எண்ணிக்கை)	1831	1831
பிரதேச காணிப் பயன்பாட்டுத் திட்டத்தின் பரிந்துரைகளை அமுலாக்கல் (நிகழ்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை)	50	50

